

i Power Solutions India Ltd. www.ipwrs.com

Date: 17th August 2022

To, BSE Limited Floor 25, P J Towers, Dalal Street Mumbai – 400 001

BSE Scrip Code: 512405

Dear Sir/Madam,

Sub: Dispatch of Annual report to Shareholders and Newspaper publication of Annual General Meeting of the Company

Pursuant to the provisions of Companies Act 2013 and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, we are enclosing herewith a copy of proof of dispatch of Annual Reports to Shareholders of the Company and E voting advertisement in connection with Annual General Meeting of the Company published on Wednesday, 17th August 2022 in the following newspapers:

Name of the Newspaper	Edition
Makkal Kural	Tamil
Trinity Mirror	English

The above copies are attached

We request you to take the above information and records. Thanking you,

Yours faithfully,

For I POWERS SOLUTIONS INDIA LIMITED

.....

1. Parenduamen

VENUGOPALAN PARANDHAMAN MANAGING DIRECTOR

Regd. & Corporate Office: New No.17, Old No.7/4, Vaigai Street, Besant Nagar, Chennai-600 090. Ph: 91-44-24910871 email: audit@ipwrs.com www.ipwrs.com

மின் இழப்பை குறைக்க ரூ.2039 கோடியில் திட்டங்கள்

மழைக்காலத்திலும் சீரான மின்சாரம் வழங்க செந்தில்பாலாஜி உத்தரவு

சென்னை, ஆக.17-மின்சாரம். மதுவிலக்கு துறை அமைச்சர் ഖി. செந்தில்பாலாஜி தலைமையில் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் ஒவ்வொரு கழகத்தின் சார்பில் சட்டமன்ற தொகுதிக்கும் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளுடன் காணொளி முலம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் தலைவர் கழகத்தின் லக்கானி, பகிர்மான இயக்குநர் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் நேற்று (16–ந் தேதி) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தில் மேற்கொண்டபோது ஆய்வு அறிவித்ததின்படி, தமிழ்நாடெங்கும் ഉ ബ്ബ 2.34 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக அதிகாரிகளை தமி**ழ்**நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் நியமித்திருக்கிறது. கழகம் அதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ஒரு செயற்பொறி யாளரும், அமைச்சர் ஒவ்வொருக்கும் மேற்பார்வை பொறியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற ஒவ்வொரு உறுப்பினரையும் அந்தந்த பகுதியைச் நியமனம் செய்யப்பட்ட செயற்பொறியாளரும், தமிழக அமைச்சர்களை அந்த மாவட்டம் சார்ந்த மேற்பார்வை பொறியாளரும் கொண்டு வாரந்தோறும் தொடர்பு மக்களின் மற்றும் கேட்டறிந்து அதற்கேற்றவாறு செயல்படுமாறு மின்துறை அமைச்சர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

தங்கு தடையில்லா மின்சாரம்

இவ்வாறு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி உறுப்பினரையும் மற்றும் அமைச்சர்களையும் வாரிய அதிகாரிகள் நேரடியாக சந்திப்பதன் மக்களின் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் தேவை அறிந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செயல்பட முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்கு தடையில்லா மின்சாரத்தை தொடர்ந்து வழங்க முடியும்.

நிறுவப்படும் புதிய மின்மாற்றிகள் மற்றும் புதிய வாரியக் கட்டிடங்கள் ஆகியவற்றை அந்த தொகுதியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினரைக் கொண்டு திறந்து வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களையும் அனைத்து அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும்,

234 சட்டமன்ற தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை

ஒவ்வொரு மாதந்தோறும் மின் நிலையத்தில் எடுக்கப்படும் அதனால் மின்நிறுத்தம் பற்றியும், மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகள் பற்றியும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் . முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அனைவரையும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்<u>நாட்</u>டு மக்களுக்கு தரமான தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாடு மின் கட்டமைப்பில் உள்ள 13.5 சதவீத லைன் லாசை குறைப்பதற்கு முதற்கட்டமாக இந்த வருடத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நடவடிக்கை**க**ள்

1. விவசாய மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ள பீடர்களில் 475 பீடர்களை விவசாய மின் இணைப்புகள் மட்டும் கொண்ட பீடர்களாக 1523.47 கோடி ரூபாய் செலவில் பிரிக்கல்.

2. 273 பீடர்களில் உள்ள உயர் கொண்ட மின்மாற்றிகளை அதன் முதற்கட்டமாக 99 பீடர்களில் ரூ.534.86 கோடி ரூபாய் செலவில் குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை அந்தந்த இடங்களில் நிறுவுதல்.

3. 13 ஆயிரத்து 892 இடங்களில் உள்ள இரட்டை மின்மாற்றிகளில் முதற்கட்டமாக 3207 இடங்களில் பிரி<u>த்த</u>ு உள்ள மின்மாற்றிகளை கொண்ட திறன் மின்மாற்றிகளை ரூ.242.26 கோடி செலவில் நிறுவுதல்.

கி.மீ. 4. 532.08 தூரத்திற்கு இருக்கக்கூடிய பழைய மின்கம்பிகளை முதற்கட்டமாக 206.50 தூரத்திற்கு ரூ.15.41 கோடி ரூபாய் புதிய மின்கம்பிகளாக

ரு.2038.79 கோடியில் பணிகள் மொத்தம் 2038.79 கோடி ரூபாய் செலவில் இந்தப் பணிகள் வருகின்ற 31.3.2023க்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன. இதேபோன்ற பணிகள் ஒவ்வோரு

வருடமும் எடுக்கப்பட்டு வருகின்ற 31.03.2025க்குள் அனைத்துப் பணிகளும் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகள் அனைத்தும் தமிழ்நாடு முடிவுற்றவுடன் மின் கட்டமைப்பில் நிலவி வரும் லைன்லாஸ் ஆனது 11.92 சதவீதமாக

இதுதவிர, புதிய தொழில்நுட்பத்தை மின் தமிழ்நாடு உற்பத்தி பகிர்மானக் கழகத்தில் மற்றும் கொண்டு வருவதற்காக பல சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக, ஒவ்வொரு வயர்மேன், லைன்மேன், போர்மேன், *ஆ*கியோர்களுக்கு பயன்படும் வகையில் மின் பகிர்மான கழகத்தின் தொழில்நுட்பத் புதிய செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் அந்தந்த பகுதியைச் வயர்மேன், லைன்மேன், சார்ந்த போர்மேன் ஆகியோர்களுக்கு பின் இணைப்பு துண்டிப்பு, மறு மீட்டர் மாற்றுதல், விகிதப்பட்டி மாற்றுதலுக்கான செக் ரீடிங் மற்றும் புதிய மின் இணைப்பு கொடுத்தது பற்றிய தகவல் நேரடியாக தலைமையகத்திற்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

புகார் செய்ய 'செயலி'

மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதோடு மின்சாரம் பற்றிய புகார்களையும் தெரிவிக்க வழிவகை . செய்யும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதேபோல், நுகர்வோர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதற்காக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் பொருந்தும் தொகையானது உடனடியாக அவர்களின் வங்கிக் ஆன்லைன் கணக்கில் மூலம் திரும்ப கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன அமைச்சர் தெரிவித்தார்.

சீரான மின்சாரம் வழங்க

உத்தரவு எதிர்வரும்

மழைக்காலத்தில் கட்டமைப்பில் ஏற்படும் பொறுத்து சேதாரங்களை சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு மக்களுக்கு *தமிழ்நாட்*டு மின்விநியோகம் வழங்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார்.

மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாளுமாறும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல அவ்வாறு வேண்டாம் எனவும், கம்பிகளை கிடக்கும் அறுந்து கண்டால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தெரியப்படுத்துமாறு

\star ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

🖈 இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல்

நடைமுறையை கண்காணிக்க ஆணையரை

நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்று

இதன்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால

அண்ணா திமுக பொதுக் குழு முடிவு செல்லாது

என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனால், அந்தப் பொதுக் குழுவில் புதிதாக

நியமிக்கப்பட்ட

அனைத்து பதவிகளும்

தனித்தனியாக கூட்டம் கூட்ட கூடாது.

ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு

பொதுக்குழு செல்லாது

பொதுச் செயலாளராக

உத்தரவிட்டார்.

உருவாக்கப்பட்ட

அ.தி.மு.க. பொதுக்குழு பிரச்சினை: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.... ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட

(1ம் பக்கத் தொடர்ச்சி) விசாரணைக்கு வந்தது. ஆனால், கிருஷ்ணன் இந்த வழக்கை விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, அண்ணா பொதுக்குழு தி.மு.க. தொடர்பான கூட்டம் வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி

இந்த வழக்கில் இருந்து விலகினார். நீதிபதி கிருஷ்ணன் வழக்கில் இந்த இருந்து அண்ணா விலகியதையடுத்து திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு ஜெயச்சந்திரனுக்கு நீதிபதி

முனீஸ்வர்நாத் பண்டாரியிடம்

ஒப்படைத்துவிட்டு

மாற்றப்பட்டது. இரண்டு நா**ட்**களாக நடந்த இந்த விசார ணையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் இருதரப்பு வாதங்கலையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன்

மொத்த வருவாய்

அடிப்படை (ரூபாயில்

பலமிழந்தது (ரூபாயில்

குறிப்புகள்:

இடம் : சென்னை

______ rலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

. செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.2;-

ஒரு சமபங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.2/-)

ஸ்ரேஷ்தா ஃபின்வெஸ்ட் லிமிடெட்

பதிவு அலுவலகம் : கதவு எண். 19 & 20, ஜெனரல் முத்தையா முதலி தெரு. சௌகார்பேட்டை, சென்னை 600 003 Email: srestha.info@gmail.com | Website: www.srestha.co.in | Tel: 044 – 4005 7044 | CIN: L65993TN1985PLC012047

30 ஜூன், 2022-ல் முடிந்த காலாண்டுக்கான

தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கையின் சுருக்கம்

ஒழுங்குமுறைகள் 2015. ஒழுங்குமுறை 33-ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட காலாண்டுக்கான முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாகும். காலாண்டுக்கான நிதிநிலை

முடிவுகளின் முழு வடிவம் கம்பெனி இணையதளம் மற்றும் WWW.bseindia.com-ல் கிடைக்கு

தீர்ப்பை தள்ளிவைத்தார். பரபரப்பு தீர்ப்பு

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கபட்டது. சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க இருக்கிற நிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஐகோர்ட்டுக்கு

இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கபட்டது. சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வாசித்தார்.

அதன் தீர்ப்பு விவரம் வருமாறு:

"அதிமுகவில் ஜூன் 23ம் முன் இருந்த நிலைதான் நீடிக்க வேண்டும்.

பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர்,

31.03.2022

14.90

1650.00

0.018

31.49

(57.67

1650.00

(0.070)

(0.070)

30.06.2021

123.41

25.45

1650.00

0.031

0.031

சஹாதேவ்சிங் பாபுபா ராண

முழு நேர இயக்குன

ஈஈ.மாபாவ.மாபால காடைக்கும். •ஸ்ரேஷ்தா ஃபின்வெஸ்ட் லிமிடெட்டீர்கா

முடிந்த ஆண்டு

31.03.2022

(தணிக்கை

230.55

(4.05)

1650.00

(0.005)

(0.005)

செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடி**க்**கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர்

ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். மரியாதை

> சென்னை, ஆக.17– சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மதியம் 2.10 மணி அளவில் வந்தார்.

> அண்ணா தி.மு.க. பொதுக்குழு பிரச்சினை தொடர்பாக இன்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. தீ**ர்**ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமைந்தது. எனவே அவரது ஆதரவாக ஆதரவாளர்கள் இன்று அவரது வீட்டின் முன்பு ஆ்டிப்பாடி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

> ஓ.பன்னீர்செல்வம் கீர்ப்ப<u>ை</u> அடுத்து மதியம் 2.10 மணியளவில் இன்று கடற்கரையில் உள்ள மெரினா சென்னை நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு கோஷம் எழுப்பி வாழ்த்து வரவேற்றார்கள். ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

> அவருடன் வைத்தியலிங்கம், ஜெ.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி, கிருஷ்ணமூர்த்தி, கொளத்தூர் சைதை பேர் எம்.எம்.பாபு ஏராளமான வந்திருந்தனர்.

ஜம்மு–காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

ஜம்மு, ஆக. 17– காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் போலீசார் பாதுகாப்புப் மற்றும் துப்பாக்கிச் நட**த்**திய படையினர் சூட்டில் பயங்கரவாதிகள் தப்பியோடி யதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்ததையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை கொடுத்தனர். பதிலடி இருளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பியோடினர்.

மறைவிடத்தில் பயங்கரவாதிகள் வெடி ஆயுதங்கள், மருந்துகள் ஆகியவற்றை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து மீட்டுள்ளனர்.

தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெயா மாற்றம்

ISWARYA, தந்தை பெயர் Anbazhagan, பிறந்த 05,02,1991, நெ.10 கவிமணி தெரு, ஆர் கே நகர் புதுச்சேரி அரியாங்குப்பம், 605007, புதுச்சேரி மாவட்டம் என்ற முகவரியில் வசிக்கும் AISHWARYA நான் இனி . என்று அமைக்கப்படுகிறேன். ISWARYA

பெயர் மாற்றம்

RAMADEVI, Anantharaman பிறந்த தேதி: 22.04.1956. (பிறந்த இடம்: பந்தநல்லூர், தமிழ்நாடு) முத்துவேல் **ெ**.17/5. அபார்ட்மெண்ட்ஸ் -கோடம் பாக்கம், சென்னை முகவரியில் 600 024, அழைக்கப்படுகிறேன். RAMADEVI

பெயர் மாற்றம்

JEBASTINE ALBERT. பெயர்: Albert, பிறந்த தேதி o3.o6.1982, நெ.12, F3, பவானி ஷாவன் சக்தி நகர், செம்பாக்கம் வசிக்கும் முகவரியில் இனி Given Name: Jebastine Thinakar, Sur Name: Albert, என்று அழைக்கப்படுகிறேன். JEBASTINE ALBERT

பெயர் மாற்றம்

டுப்பட்டு Given Name:Pavethra, Sur Name: Surya Narayanan, தந்தை Surva Narayanan, பெயர்: Sufyā Natrayeniani, பிறந்த தேதி: oc.o7.2oo3, நெ.72, 2வது மெயின் ரோடு, Max Worth Nagar, பேஸ் திருகம்ப்பாக்கம், 6001218, வன்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Given Name: Pavethra, Sur Name: Mangapuram Venkata, என்று அழைக்கப்படுகிறேன்.

Given Name:Pavethra Sur Name: Surya Narayanan

பெயர் மாற்றம் Given Name: Padma Priya Name: Surya Narayanan யர் பெயர்: Surya Narayanar Surya Narrayanan, கணவர் பெயர்: Surya Narayanan, பிறந்த தேதி: 27.04.1974, நெ.72, 2வது மெயின் ரோடு, Max Worth Nagar, பேஸ் 1, கோலப்பாக்கம், கிருகம்பாக்கம், முகவரியில் என்ற வசிக்கும் நான் இனி Given Name: Padma Priya

Sur Name: Damodaran, அழைக்கப்படுகிறேன். Given Name: Padma Priva

பெயர் மாற்றம்

S.MUTHUKUMAR, தந்தை பெயர்: C.Sivapatham, பிறந்த தேதி: 06.12.1979, நெ.9, முருகேசன் தெரு, செனாய் நகர், சென்னை 600 030, **என்ற முகவரியில்** வசிக்கும் இனி நான் S. VASANTH, அழைக்கப்படுகிறேன்.

S. MUTHUKUMAR

Rejini Alltrin Sam Kumai பெயர் மாற்றம் பெயர் மாற்றம்

LILLY BAİ, கணவர் பெயர் Francis Xavier Hari, பிறந்த தேதி 30.05.1970, நெ.78, 3வது தெறி ஹவுசிங் போர்ட் குவார்ட்டர்ஸ், யூனியன் கார்பிட்காலனி, பல்லாவரம், யூனியன் கார்பிட் காலனி, பல்ல சென்னை – 600 117, முகவரியில் வசிக்கும் Given Name: rancis. Sur Name: Francis Xavier Hari, அழைக்கப்படுகிறேன்.

LILLY BAI

பொது அறிவிப்பு

எண்.3161,எல்ஐஜி–2,த.நா.வீ.வா. ஆவடிகேம்ப்,திருவள்ளூர்–600 054 என்ற முகவரியில் வசித்து வரும் திருமதி. S. வெண்ணிலா, க/பெ. சின்னபிள்ளை அவர்களின் (ஆதார் அட்டை எண்.6486 3955 4271) சுமார் 62 வயதுடைய நான் இதன் மூலம் தெரிவித்துக் கொள்வது

யாதெனில், கோவை காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரைய

ஆவணம் பதிவு செய்யப்பட்ட என் தந்தை (லேட்) திரு. சுந்தரம் பெயரில் உள்ள அசையா சொத்தின் மூல ஆவணம் எண்.314/1992 தொலைந்து விட்டது. யாரேனும் அதைக் கண்டுபிடித்தால் எனது 00030 90799 கைப்பேசி எண்ணிற்கு அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொது அறிவிப்பு

MIG அடுக்ககம், மனை எண் 21-ல் வசிக்கும் காலம்சென்ற P.A.ரஹிமான் ஷெரிப் அவர்களின் குமாரர் திரு. R.ரபிக்குதீன் அவர்கள் சென்னை மாவட்டம், எழும்பூர், நுங்கம்பாக்கம் வட்டம், அமைந்தகரை கிராமத்தில் சாவே எண் 40/3 & 38/3 Part ல் ஷெனாய் நகரில் டவுன் சாவே எண் 10, பிளாக் எண் 17-ல் அடங்கிய மனை எண் 31க்கு ஒரு கிரவுண்ட மற்றும் 1020 சதுரடிகள் கொண்ட மனையும் கட்டிடமும் கொண்ட சொத்திற்கு ஒரு பாகஸ்தர் ஆவார். மேற்படி செரத்தை எனது கட்சிக்காரரின் தகப்பனாரும் ஏர்வாடி ராவுத்தர் அவர்களின் மகனுமான P.A.ரஹிமான் ஷெரிப் அவர்கள் கடந்த 12,03,1983 அன்று சென்னை மாநகராட்சியிடமிருந்து கிரையம் பெற்றார். அப்பத்திரம் அண்ண நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1ம் புத்தகம், 1983ம் வருடத்திய 1014ம் எண்ணாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எணு கட்சிக்காரர் கடந்த 15,08,2022 அன்று சார்பதிவாளர் அலுவலக வளாகம், கதவு எண் 576, 2–வது தளம், 2வது பிரதான சாலை, நொளம்பூர் பேஸ் 11, நொளம்பூர், சென்னை 600037 என்ற விலாசத்திற்கு அருகில் மேற்படி 1014/1983 அசல் கிரையப் பத்திரத்தை ஜெராக்ஸ் எடுக்கச் சென்றபோது தவற லெ. டு.வ். ரச்

இந்த ஆவணத்தை எவரேனும் எடுத்திருந்தால் மேற்படி சொத்தின் பேரில்

ஏதாவது அடமானம், மற்றும் உரிமை, சுவாதீனம், கோர்ட் கேஸ் போன்ற வில்லங்கங்கள் ஏதேனும் இருந்தால் இந்த அறிவிப்பு கண்ட 15 நாட்களுக்குள் என் கட்சிக்காரருக்கோ அல்லது என்னிடமோ தெரிவிக்கவும். அப்படி இல்லாத

பட்சத்தில் இச்சொத்திற்கு எந்த வில்லங்கமும் இல்லாதது என ஏற்கப்படும் என

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சென்னை, ஆக. 17- எழுப்பினார்கள். ஜூன் 23–ந் தேதி முன்பு இருந்த தொடர நிலையே வேண்டும் . என்று இன்று ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதன் எடப்பாடி - பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக எடுக்கப்பட்டது செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவி தொடரும் என்ற நிலையும் உருவாகி உள்ளது.

இன்றைய ஓ.பன்னர்புசல்வத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளதால் இன்று சென்னை அடையாறு பசுமைவழிச்சாலையில் வீட்டின் முன்பு உள்ள அவரது கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து தப்பட்டையுடன் மகிழ்ச்சி . இனிப்புகளை கொண்டாடினார்கள். வழங்கினார்கள். வாழ்த்து கோஷம்

ரொம**ம், பல்லா**வரம் வட்டம், செங்கல்பட்டு மாவட்

-த்தில் உள்ள 735 சதூர். மனைபில்லா திடு. வியாம் த,பெ.டேவிட் மணி என்பவர் மேற்படி நிறுவ -னத்தில் மேற்படி சொத்தின் 25-04-2018 தேதிமிட்ட அசல் கிரையப் பத்திர எண்.3087/2018-னை

அடமானமாக வைத்து வீட்டுக்கடன் பெற்று இடிடுந்தா தற்சமயம் மேற்படி வீட்டுக்கடன் முடிவடைந்த நிலைமி மேற்படி 25-04-2018 தேதிபிட்ட அசல் கிரைய

பத்திர என் 5087/2018 தவற விடிப்பட்டுள்ளது மேற்படி அரசல் ஆவணத்தை பாரேனும் கண்டெ -டுத்தால் ஏழு தினங்களுக்குள் எனது அலுவல -கத்தில் சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

எவ்வித ஆட்சேபனையும் இல்லை என எடுத்துள்

Advocate & Notary Public Ms.No. 2255/2003 No: 319/2 , Vivekanadar Street, Thirunagar, Kuzhinjur, Katpadi, Vellore- 632006. Cell : 94429 77514

பெயர் மாற்றம்

பெயர்: Haroon Johnson, பிறந்ச

DEEPTI AMARLAL என்று

பெயர் மாற்றம்

D.VISHAL KUMAR KHATRI

தந்தை பெயர்: K.H.Sunil Kumaar,

<mark>பிறந்த தேதி</mark>: 20.08**.**1995, **நெ.**68

2வது மாடி, பழனியப்பா நகர் 3வது

600 095, என்ற முகவரியில்

D VISHAL KUMAR KHATR

குறுக்கு தெரு, வானகரம், சென்னை

S.VISHAL KUMAR KHATRI

பெயர் மாற்றம்

Given Name: Pranav Narayan ந்தை பெயர்: Barthasarathy

Given Name: Pranav Narayan, தந்தை பெயர்: Barthasarathy, பிறந்த தேதி: 30.08.2014. பிளாட் நெ.128, A S Arun Flats, F2, NGO நகர், 1வது பேஸ், ஆலப்பாக்கல், புது பெருங்களத்தூர், தாம்பாம்-600 063, என்ற முகவரியில் வடிக்கும் எனது மகன் இனி Given Name: Parnav Narayan, Sur Name: Barthasarathy, என்று அமைக்கப்பட்டுகிறார்.

பெயர் மாற்றம்

VALLI RAJESH. பெயர்: Thiru S.Rajesh,

தேதி: 30.03.1976, நெ.F2,

Abhishekavalli Flats, 163 & 164

பெயர் மாற்றம்

Rejini Alltrin Sam Kumar

தந்தை பெயர்: P. Ramaswamy,

நெ.16A/43, காவேரி தெரு, ராஜாஜி

நகர், வில்லிவாக்கம், சென்னை

- 600 049, **என்ற முகவரியில்**

நான்

SAKINA BADSHAH, கணவ

பிறந்த தேதி: 13.09.2000 நெ.12B

சென்னை - 600 060, என்ற

முகவரியில் வசிக்கும் நான் இனி

SAKINA SHABBIR, என்று

Shabbir Saifuddin

SAKINA BADSHAH

மாதவரம்

தேதி:

அழைக்கப்படுகிறேன்.

கே. கே. ஆர். நகர்,

அழைக்கப்படுவேன்.

எண்.3161, எல்ஐஜி– 2, த.நா.வீ.வா. ஆவடி கேம்ப், திருவள்ளூர்– 600 054 கைப்பேசி எண்: 90030 90699

சென்னை

முகவரியில் S. VALLI,

இனி

என்று

VALLI RAJESH

அழைக்கப்படுகிறார்.

ரங்கராஜபுரம்

வசிக்கும்

பெயர்:

R.REJINI.

கோடம்பாக்கம்,

600 024, **என்ற**

வசிக்கும் நான் இனி

என்று அழைக்கப்படுகிறேன்.

DPTHIKATHI @ DEEPT

சேத்பேட்,

KHATRI AMARLAL.

ரோடு,

031,

அழைக்கப்படுவேன்.

DPTHIKATHI @ DEEPTI

சென்னை

என்ற முகவரியில்

KHATRI AMARLAL

B.RAJAN BABU, M.A.B.L

வைத்திலிங்கம் பேட்டி

நீதிமன்ற தீர்ப்பு குறித்து அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கருத்து தெரிவித்தார். தொண்டர்கள், உறுப்பினர்கள்

தான் பொதுச்செயலாளரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று ஜி.ஆர். சட்ட விதிகளை தெளிவாக வகுத்து இருந்தார். அந்த விதி இன்று காப்பாற்றப்பட்டு இருக்கிறது. பொதுச் செயலாளர் அம்மா தான் தீர்மானம் மீறப்பட்டிருந்தது. இன்று காப்பாற்றப்பட்டு இருக்கிறது. சர்வாதிகாரமாக எடப்பாடி

பழனிசாமி பொதுச்செயலானராக தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவரை எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின் ஆத்மா மன்னிக்காது

mG, கோடம்பாக்கம், சென்னை - 600 024 GOLDAUCTIONNOTICE என்ற விலாசத்தில் இயங்கி வரும் பிராமல் கேப்பிடவ்

> Royapettah, Chennai-600014.Notice is here by given for the information of all concerned that Gold Ornament pledged with under mentioned branches of the company, which were overdue for redemption and which have not been redeemed so far in spite of repeated notices, will be auctioned at the concerned branches on 20.08,2022 at 11.00 AM. In any case if the auction could not be conducted on the above said date, the Auctioneer is having the right strone the auction to subsequent dates without any further notice. Any change in auction date will be published at the of auction.BRANCHES-GOBIMF: JL-5655.ANTHIYUR:JL6405,JL-6409,JL-6441.VILLUPURAM:7580, 7599 . 7602,7641, 7644,7645,7651. VELLORE: JL2548. CUDDALORE MF:JL5254,JL5280,JL5282, JL5310. TENKASI:190,203 233,244. PERUNDURAI-IL1187.Note: Customers can release the gold ornaments before the Auction date UPTC 19.08.2022.Bidders are requested to produce Identity Card/ Pan Card No/GST Certificate.(in case of Registerec

வட்டார சாஸ்த்ரா மையம், சென்னை தெற்கு, PNB டவர்ஸ், கீழ்தளம், 46-49, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை- 600 014 Tele fax: 044 28114150 / 28113137 / 28113175/ email:cs8215@pnb.co.in, IFSC: PUNB0821500

சுவாதீன அறிவிப்பு (அசையா சொத்துக்களுக்காக விதி 8 (1))

கைபொட்டம். ட மஞ்சாப் நேணல் வங்கியின் அங்கிசிக்கட்ட அதிகாரி பிரிவு 13 மற்றும் விதி 3-ன் படி M/s. ஈஸ்டர்ன் டெக் அண்டு கோ (கடன்தாரர்), திரு.V.N.பொகமத் உணை, (மங்குதாரர் / அடமானதாரர்), திரு.பொகமத் பெரோஸ் நூர் (மங்குதாரர் / அடமானதாரர்), மற்றும் திரு.பொகமத் தாரிக் (மங்குதாரர் / அடமானதாரர்), அனைவர்ன் முகவி : கதவு எனர். 394, அல்லை சன்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086 என்ற முகவிக்கு 01.04.2022 தேதிபிட்ட கோரிக்கை அறிவிப்பை அனுப்பி அதில் குறிப்பிட்டுள்ள கடன்பாக்கித் தொகையான ரூ.82,35,156/- (குபாய் எண்புத்து இரண்டு லட்சத்து முட்டத்து ஐந்தாயிருத்து காணையான ரூ.82,35,100 இலக்கி படு 2002 மன் பிரேக்கும் கட்சத்து முட்டத்து ஐந்தாயிருத்து **நாற்று ஐம்பத்து ஆறு மட்டும்) மேலும்** 01.04.2022 முதல் பின் வட்டி மற்றும் கட்ட எ ரகேனும் வசூல் செய்த தொகைகள் கழித்தது போக இந்த அநிலிப்பு பெற்ற கேதிபிலிருந்து 60 நாட்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டுமென்று இந்த அநிவிப்பு வழங்கப்பட்டது.

அதிகாரத்தின் படியும், கீழே விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை கீழே கையொப்பபிட்டவ 10.08.2022 அன்று சுவாதீனத்தில் எடுத்துக்கொண்டார் என்று இந்த அறிவிப்

இது முதற்கொண்டு குறிப்பாக கடன்தாரர்கள் மற்றும் பொதுவாக பொதுமக்களுக்குப்

சட்டம் பிரிவு 13 துணை பிரிவு (8)-ன் படி கடனீட்டு சொத்துக்களை மீட்டு கொள்வதற்கு கா டிவகாசம் உள்ளது என்று கடன்தாரர்கள் / ஜாமீன்தாரர்கள் / அடமானதாரர்களில வனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

மாசர்வே எண்.368/2. புதிய சர்வே எண்.394/36-ன் படி 3030 சதுர அடி நிலம், மேலுட அதனுடன் இணைந்த தண்டுகளும், பகுதிகளும், எவ்வைகள்: வடக்கில்: மதர்ஷா ராவத்த் அவர்களுக்கு சொந்தமான சொத்து, தெற்கில்: தெரு பெரிய தெரு, கிழக்கில்: மதர்ஷா ராவுத்தர் அவர்களுக்கு சொந்தமான சொத்து, மேற்கில்: சை.ராவுத்தர் காத ஆகியோர்களுக்கு சொந்தமான சொத்து. அளவுகள்: கிழக்கு மேற்காக வடக்கு பகுதியில் 31 அடி, தெர்கு பகுதியில்: 25½ அடி, வடக்கு தெற்காக 107½ அடி மற்றும் வடக்கு பகுதியில் உள்ள பகுதியின் அளவு கிழக்கு மேற்காக 5 அடி தெற்கு வடக்காக 12.5 அடி மொத்தம் 629 சதுர அடி. எல்லைகள்: கால்வாய் கிராமத்திற்கு வடக்கே பக்கீர் மொஹமத் மற்றும் பிறர்களின தூர். சொத்திற்கு கிழக்கே: மதர்ஷா ராவுத்தர் அவர்கள் சொத்திற்கு கிழக்கே, மேறிக்க சை.அப்துல் கபூர் ராவுத்தர் மற்றும் பிறர்களின் சொத்திற்கு தெற்கே. மொத்தம்: 3655 சதுர **அடி. வகை எண்.2:** கதவு எண்.4/25, புதிய கதவு எண்.4/27 பெரிய தெரு, ராஐகி கிராமம், பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரியில் சர்வே எண்.368/2, புதிய சர்வே எண்.394/36-ன் படி 2844 சதுர அடி நிலம், மேலும் அதனுடன் இன துண்டுகளும், பகுதிகளும், எல்லைகள்: கால்வாய்க்கு வடக்கே, உசேன் அவர்களின சொத்திற்கு தெற்கே, பார்திபா பிவி அவர்களின் சொத்திற்கு கிழக்கே, உசேன் அவர்கள சொத்திற்கு மேற்கே, அளவுகள்: கிழக்கு மேற்காக வடக்கில்: 20 அடி, தெற்கில்: 23 அடி வடக்கு தெற்காக: கிழக்கில்: 130 அடி, மேற்கில்: 134½ அடி **மொத்தம் 2844 சதுர அ**டி

அதிகாரபூா்வ அதிகாாி & முதன்மை மேலாளர் பஞ்சாப் நேஷனல் வங்கி

Dower

Email: audit@ipwrs.com, Website: www.ipwrs.com

to be held on Saturday, 10th September, 2022 at 3.00 PM through video conference/other audio-visual means in compliance with General Circular numbers 20/2020, 14/2020, 17/2020 and all other applicable laws and circulars Issued by the Ministry of Corporate Affairs ('MCA'), Government of India and Securities and Exchange Board of India('SEBI') to transact the businesses that is mentioned in the Notice of the Meeting.

Saturday ,10th September 2022 (both days inclusive) for the purpose of Annual General Meeting, in terms of Section 91 of Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management & Administration)

cut-off date of 03rd September 2022 may cast their vote electronically. Vlembers are informed that:

involved in dispatching the physical copies, kindly note that electronic copies of the Notice of the AGM and Annual Report for FY 2021-2022 will be sent to all the Members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) within the prescribed timeline. The notice of the 37th AGM and Annual Report for FY 2021-2022 will also be made available on the Company's website, at www.ipwrs.com, Stock Exchange websites and on the depositories' website. These documents can also be downloaded from www.ipwrs.com as well as on the website

07th September 2022 at 9.00 am and ends on Friday, 09th September 2022 at 5.00 pm. (d) Voting through electronic mode shall not be allowed beyond 5.00 pm or

09th September 2022.

(e) A copy of notice is available on the website of the Company at www.ipwrs.com and also on the website of CDSL at www.evotingindia.com. Members may refer the instruction on e-voting contained in the Notice

(g) In case of any queries regarding the process and manner of electronic voting, members may refer to CDSL through email at helpdesk. evoting@cdslindia.com or to the share transfer agent of the Company at

(h) Any person who acquire shares of the Company becomes a member of the Company after the dispatch of the Notice of the AGM and holds shares as on the cut-off date i.e. 03rd September 2022 may obtain the login ID and password by sending a request at investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.com . However, if a person is already

The members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their voted

The company has appointed Ms. Lakshmmi Subramanian, Senior Partner, M/s Lakshmmi Subramanian & Associates, Practising Company Secretaries, having office at "Murugesa Naicker Complex, No.81, Greams Road, Chennai-600006 as the scrutinizer to scrutinise the e-voting

(k) The results of e-voting will be announced by the Company on its website

By order of the Board For I POWER SOLUTIONS INDIA LIMITED

Date: 17th August 2022

மூலம் தேர்ந்து இணை தீர்ப்பு

என்று வைத்திலிங்கம் கூறினார்.

8. ஹவுசிங் பைனான்ஸ் லிமிபெட் என்ற எனத டீசிக்காரரின் அறிவுறுத்தலின் பேரில் கீழ்கண்ட பொது அறிவிப்பினை அளிக்கிறேன். மனை எண் C-4, ஸ்ரீ அம்பாள் நகர், கோவு

பஞ்சாப் நேஷனல் வங்கி

பிணைக்காப்பு நிதிச் சொத்து மறுசிரமைப்பு மற்றும் பிணைக்காப்பு செயலாக்கச் சட்டம் 2002 மற்றும் பிணைக்காப்பு செயலாக்க விதிகள் 2002 -ன் கீழ் நியமிக்கப்பட்டவரான கீழே கையொப்பமிட்ட பஞ்சாப் நேஷணல் வங்கியின் அங்கீகரிக்கப்ட்ட அதிகாரி பிரிவு 13 மற்றும் விதி 3-

கடன்தாரர் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தத் தவறியதால், கடன்தாரர்கள் மற்றும் பொதுவாக பொதுமக்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால், மேற்படி சட்டம 13, பிரிவு (4) மற்றும் விதி 8-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள

சொத்துக்களின் விபரங்கள்: வகை எண்.1: கதவு எண்.4/25, புகிய கதவு எண்.4/27

BESANT NAGAR CHENNAI - 600090

The 37th Annual General Meeting [AGM] of the Company is scheduled

The Register of Members of the Company and the Share Transfer Books of the Company will remain closed from Sunday, 04th September 2022 to

The Company is to provide all its members the facility to exercise their votes through electronic voting facility in association with Central Depository Service Limited (CDSL). Members holding shares as on

a) In compliance with the above circulars and owing to the difficulties

of Bombay Stock Exchange.
(b) The businesses as set forth in the Notice of 37th AGM may be transacted

(c) Voting through electronic mode shall commence on Wednesday

or refer the Frequently asked questions (FAQ) and user manual on the e-voting website of CDSL for clarification in regard to electronic voting.

M/s. Cameo Corporate Services Limited. Email: murali@cameoindia.com

registered with CDSL for e-voting, then the existing user ID and password can be used for casting vote:

process and poll at AGM in a fair and transparent manner.

and also to the stock exchange.

VENUGOPALAN PARANDHAMAN


AJ-51/4 4th Street, 9th Main Road, Anna Nagar, Chennai-600 040. Cell - 944440 32526

K. Senthil Advocate and Notary Public

I POWER SOLUTIONS INDIA LIMITED

NOTICE

matters



Quantum cryptography makes hacking futile The Internet is teeming LMU physicist Harald a joint measurement of

with highly sensitive information. Sophisticated encryption techniques generally ensure that such content cannot be intercepted and read. But in the future highperformance quantum computers could crack these keys in a matter of seconds. It is just as well, then, that quantum mechanical techniques not only enable new, much faster algorithms, but also exceedingly effective cryptography.

kеу Quantum distribution (QKD) - as the iargon has it - is secure against attacks on the communication channel, but not against attacks on or manipulations of the devices themselves. The devices could therefore output a key which the manufacturer had previously saved and might conceivably have forwarded to a hacker. With device- independent QKD (abbreviated to DIQKD), it is a different story. Here, the cryptographic protocol is independent of the device used. Theoretically known since the 1990s, this method has now been experimentally realized for the first time, by an international

Particulars (Refer notes annexed)

I. Revenue from operations

III. Total Revenue (I + II)

Cost of Revenue

Finance costs

Other expenses

Total expenses

Exceptional Items

before tax (V-VI)

Tax expense:

(1) Current tax

(2) MAT Credit

(3) Deferred tax

(1) Basic

(2) Diluted

VII.

Employee benefits expense

Exceptional items (III-IV)

Depreciation and amortization expenses

Profit / (Loss) from ordinary activities

IX Net Profit / (Loss) for the period (VII-VIII)

XI Total Comprehensive Income (IX+-X)

Earnings per equity share:

X Other Comprehensive Income (Net of Taxes)

subjected to limited review by the statutory auditors.

Profit / (Loss) from ordinary activities before

II. Other income

IV. Expenses:

Weinfurter and Charles Lim from the National University of Singapore (NUS).

the photons indicates an

entanglement of the atomic

To exchange a key,

Alice und Bob - as the

two parties are usually

dubbed by cryptographers

- measure the quantum

states of their respective

atom. In each case, this

is done randomly in two

directions correspond,

the measurement results

are identical on account

of entanglement and can

be used to generate a

secret key. With the other

measurement results, a

so-called Bell inequality

can be evaluated.

Physicist John Stewart

Bell originally developed

these inequalities to test

whether nature can be

described with hidden

variables. "It turned out

that it cannot," says

Weinfurter. In DIQKD, the

test is used "specifically

to ensure that there are

no manipulations at the

devices - that is to say,

for example, that hidden

measurement results have

not been saved in the

devices beforehand."

explains Weinfurter.

June 30,2021

(Un Audited)

1525.5

1528.11

569.80

393.37

106.24

170.59

612.40

1852.4

(324.28

(324.28)

(9.40

(314.89)

(314.89)

(0.61)

2.60

Year Ended

31.03.2022

(Audited)

6926.04

37.54

6963.58

3362.78

1620.72

386.02

687.06

773.15

6829.74

133.84

133.84

92.49

(67.28)

108.63

108.63

0.21

0.21

quantum memories.

For exchanging quantum mechanical keys, there are different approaches available. Either light signals are sent by the transmitter to the receiver, or entangled quantum systems are used. In the present experiment, the physicists used two or four directions. If the quantum mechanically entangled rubidium atoms, situated in two laboratories located 400 metres from each other on the LMU campus. The two locations are connected via a fiber optic cable 700 meters in length, which runs beneath Geschwister Scholl Square in front of

the main building. To create an entanglement, first the scientists excite each of the atoms with a laser pulse. After this, the atoms spontaneously fall back into their ground state, each thereby emitting a photon. Due to the conservation of angular momentum, the spin of the atom is entangled with the polarisation of its emitted photon. The two light particles travel along the fiber optic cable to research group led by a receiver station, where

RAJ TELEVISION NETWORK LIMITED

No. 32, Poes Road, II Street, Teynampet, Chennai - 600 018

Statement of Un Audited Financial Results for The Quarter Ended 30th June 2022 (Stand Alone)

(Rupees in lakhs except EPS and Shareholding Pattern)

June 30,2022

(Un Audited)

1485.02

1487.61

593.60

438.73

82.36

171.05

186 65

1472.39

15.22

15.22

24.01

10.84

10.84

(0.02)

(0.02)

NOTES FORMING PART OF STATEMENT OF PROFIT AND LOSS FOR THE QUARTER ENDED 30.06.2022

1. The unaudited financial results for the quarter ended June 30, 2022, have been reviewed by the Audit Committee and

The Company considered the possible effects that may result from the Covid-19 pandemic based on the information available to date, both internal and external, in the preparation of these financial results including the recoverability of

carrying amounts of financial and non-financial assets and does not expect any material impact on its recoverability.

5. The figures for the quarter ended March 31, 2022, are the balancing figures between the audited figures in respect of full

6. Comparative period figures have been regrouped / reclassified wherever necessary to confirm to current periods

financial year ended March 31, 2022, and unaudited published year to date figures up to December 31, 2021, which were

3. The unaudited financial results have been subjected to limited review by the statutory auditors of the company.

approved by the Board of Directors at their meeting held on 12th August 2022.

2. The Company's operations predominantly relate to a single segment. Media and Entertainment

(19.63)

2.59

31.2022

1917.6

33.30

1950.92

147.06

163 67

89.93

174.66

238 39

813.70

1137.22

1137.22

(43.17)

1087.89

1087.89

2.10

Samsung launches Odyssey Ark 55-inch curved screen

Co. has announced the global launch of Odyssey Ark, the latest and most high-end model of the company's Odyssey gaming monitor lineup aimed at delivering a premium gaming and movie-viewing experience for users.

According to Samsung, Odyssey Ark is the world's first 55-inch 1.000R curved gaming screen that delivers a 165Hz refresh rate and 1 millisecond response time.

The company said the screen offers a worldblending immersive experience when enabling Cockpit Mode, a functionality that allows the screen to rotate, tile and pivot with its height adjustable stand for an optimal screen environment.

The monitor's Multi View feature allows the monitor to be used



to its full potential by displaying up to four screens simultaneously, eliminating the need for multi-monitor setups, according to Samsung.

The Flex Move Screen feature also allows users to adjust viewing screen size between 55- and 27-inches, turn the screen vertically, and even switch the ratio between 16:9, 21:9 and 32:9 with the included Ark Dial countries and regions.

The gaming community craves new experiences and Odyssey Ark delivers access to a new world of gaming that will raise standards across the entire industry, vice president of Visual Display Business at Samsung Electronics, said. Samsung plans to roll out Odyssey Ark first in Britain then successively in major

Using AI to train teams of robots to work together

When communication lines are open, individual agents such as robots or drones can work together to collaborate and complete a task. But what if they aren't equipped with the right hardware or the signals are blocked, making communication impossible? University of Illinois Urbana-Champaign researchers started with this more difficult challenge. They developed a method to train multiple agents to work together using multi-agent reinforcement learning, a type of artificial intelligence.

"It's easier when agents can talk to each other," said Huy Tran, an aerospace engineer at Illinois. "But we wanted to do this in a way that's decentralised, meaning that they don't talk to each other. We also focused on situations where it's not obvious what the different roles or jobs for the agents should be"

Tran said this scenario is much more complex and a harder problem because it's not clear what one agent should do versus another agent.

"The interesting question is how do we learn to accomplish a task together over time," Tran said.

Tran and his collaborators used machine learning to solve this problem by creating a utility function that tells the agent when it is doing something useful or good for the

"With team goals, it's hard to know who contributed to the win," he said. "We developed a machine learning technique that allows us to identify when an individual agent contributes to the global team objective. If you look at it in terms of sports, one soccer player may score, but we also want to know about actions by other teammates that led to the goal, like assists. It's hard to understand these delayed effects."

The algorithms the researchers developed can also identify when

games like Capture the an agent or robot is

doing something that doesn't contribute to the goal. "It's not so much the robot chose to do something wrong, just something that isn't useful to the end goal."

They tested their algorithms using simulated Flag and StarCraft, a popular computer game.

You can watch a video of Huy Tran demonstrating related research using deep reinforcement learning to help robots evaluate their next move in Capture the Flag.

Dower

I POWER SOLUTIONS INDIA LIMITED

BESANT NAGAR CHENNAI - 600090. Email: audit@ipwrs.com, Website: www.ipwrs.com

NOTICE

- The 37th Annual General Meeting [AGM] of the Company is scheduled to be held on Saturday, 10th September, 2022 at 3.00 PM through video conference/other audio-visual means in compliance with General Circular numbers 20/2020, 14/2020, 17/2020 and all other applicable laws and circulars Issued by the Ministry of Corporate Affairs ('MCA'), Government of India and Securities and Exchange Board of India ('SEBI') to transact the businesses that is mentioned in the Notice of the Meeting.
- The Register of Members of the Company and the Share Transfer Books of the Company will remain closed from Sunday, 04th September 2022 to Saturday 10th September 2022 (both days inclusive) for the purpose of Annual General Meeting, in terms of Section 91 of Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management & Administration Rules, 2014.
- The Company is to provide all its members the facility to exercise their votes through electronic voting facility in association with Central Depository Service Limited (CDSL). Members holding shares as on cut-off date of **03rd September 2022** may cast their vote electronically. Members are informed that:
- (a) In compliance with the above circulars and owing to the difficulties involved in dispatching the physical copies, kindly note that electronic conies of the Notice of the AGM and Annual Report for FY 2021-2022 will be sent to all the Members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) within the prescribed timeline. The notice of the 37th AGM and Annual Report for FY 2021-2022 will also be made available on the Company's website, at www.ipwrs.com, Stock Exchange websites and on the depositories' website. These documents can also be downloaded from www.ipwrs.com as well as on the website of Bombay Stock Exchange.
- The businesses as set forth in the Notice of 37th AGM may be transacted through e-voting
- Voting through electronic mode shall commence on Wednesday, 07th September 2022 at 9.00 am and ends on Friday, 09th September
- (d) Voting through electronic mode shall not be allowed beyond 5.00 pm on 09th September 2022. (e) A copy of notice is available on the website of the Company at
- www.ipwrs.com and also on the website of CDSL at www.evotingindia.com. (f) Members may refer the instruction on e-voting contained in the Notice or refer the Frequently asked questions (FAQ) and user manual on the
- e-voting website of CDSL for clarification in regard to electronic voting. (g) In case of any queries regarding the process and manner of electronic voting, members may refer to CDSL through email at helpdesk evoting@cdslindia.com or to the share transfer agent of the Company at M/s. Cameo Corporate Services Limited, Email: murali@cameoindia.com
- (h) Any person who acquire shares of the Company becomes a member of the Company after the dispatch of the Notice of the AGM and holds shares as on the cut-off date i.e. 03rd September 2022 may obtain the login ID and password by sending a request at investor@cameoindia.com or helpdesk evoting@cdslindia.com However if a person is already registered with CDSL for e-voting, then the existing user ID and password can be used for casting vote;
- The members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their voted
- again.

 The company has appointed Ms. Lakshmmi Subramanian, Senior Partner, M/s Lakshmmi Subramanian & Associates, Practising Company Secretaries, having office at "Murugesa Naicker Complex, No.81, Greams Road, Chennai-600006 as the scrutinizer to scrutinise the e-voting process and poll at AGM in a fair and transparent manner.
- (k) The results of e-voting will be announced by the Company on its website and also to the stock exchange.

By order of the Board For I POWER SOLUTIONS INDIA LIMITED VENUGOPALAN PARANDHAMAN Managing Director



INDO NATIONAL LIMITED

CIN:L31909TN1972PLC006196

Ph:044-28272711 website: www.nippo.in E-mail: jsrinivasan@nippo.in

NOTICE OF 49TH ANNUAL GENERAL MEETING. REMOTE E-VOTING. DIVIDEND AND BOOK CLOSURE

NOTICE is hereby given that the Forty-Ninth Annual General Meeting (AGM) of the Company to be held on Tuesday the 27th day of September 2022 at 3.00 P.M. to transact the business through Video Conference (VC/OVAM) that will be set forth in Notice as per MCA Circulars. Detailed Notice of the above Annual General Meeting will be mailed

individually only to the Members of the Company whose email addresses are registered with the Company/ Depository Participantant(s) within the a) The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Wednesday the 21st September 2022 to

- Tuesday the 27th September 2022 (both days inclusive) in connection b) The record date for determining the voting rights for E-Voting on the
- resolutions listed in the Notice of Annual General Meeting will be held on Tuesday the 20th day of September 2022. c) Shareholders of the company holding shares either in physical or
- The members attending the meeting, who have not already cast their vote through remote e-voting shall be able to exercise their voting

dematerialized form on the said cut-off date may cast their votes

- e) Details of the procedure of casting e-votes are available in the Notice of the 49th Annual General Meeting which is also posted in the website of the company viz. www.nippo.in and website of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and on
- CDSL website www.evotingindia.com The remote e-voting period begins on Saturday the 24th September 2022 at 9.00 a.m. and ends on Monday the 26th September 2022 at 5.00 p.m. and shall not be available thereafter.
- g) In case of any queries/issues/grievance regarding the process and manner of electronic voting, Members may refer to the Scrutinizer through e-mail at secretarial@mdassociates.co.in and CDSL Emai IDs: helpdesk.evoting@cdslindia.com or contact the Registrar and Share Transfer Agent, M/s. Cameo Corporate Services Limited Subramanian Building, No.1, Club House Road, Chennai 600 002 E-mail id: investor@cameoindia.com
- h) Dividend upon its declaration at the Meeting will be paid to those members, whose names appear in the Registrar of Members as or 20th September, 2022 (Record date)
- The results remote e-voting will be announced by the Company on its website www.nippo.in and also informed to the BSE/NSE
- The Notice of the AGM along with the Annual Report will be sent to all the shareholders through electronic mode. Members holding shares in physical form are requested to register their email address with Cameo Corporate Services Limited, if not done earlier.

The shareholders can also register the email ID for receiving the soft copy of the annual report on the website of our Share Transfer Agent at https://investors.cameoindia.com.

The AGM Notice will be displayed on the Company's website www.nippo.in and on CDSL website www.evotingindia.com

I) The Dividend will be paid electronically through online modes to those shareholders who have updated their Bank Account details with the Company's RTA/DP. For Shareholders who have not updated their Bank Account details, Dividend Warrants/ Demand Drafts will be sent to their Registered Addresses subject to availability of the postal services. To avoid delay in receiving the Dividend, the Shareholders are requested to update their Bank and other relevant details with the Company's RTA/DF as applicable.

Place: Chennai Date: 16.08.2022 For INDO NATIONAL LIMITED Sd/- Company Secretary



MEDIA ONE GLOBAL ENTERTAINMENT LTD

CIN: L65993TN2002PLC065402 Regd. Office: Old No. 1/38, New No. 1/38, Mataji Complex, Flat no. 32, 1st Lane, Wallers Road, Mount Road, Chennai, Tamil Nadu, 600002 | Fax: 044-42146321,

NOTICE

NOTICE is hereby given that:

- The 40th Annual General Meeting [AGM] of the Company is scheduled video conference/other audio-visual means in compliance with General Circular numbers 20/2020, 14/2020, 17/2020 and all other applicable laws and circulars Issued by the Ministry of Corporate Affairs ('MCA') Government of India and Securities and Exchange Board of India ('SEBI to transact the businesses that is mentioned in the Notice of the Meeting
- The Register of Members of the Company and the Share Transfer Books of the Company will remain closed from Sunday, 04th September 2022 to Saturday,10th September 2022(both days inclusive) for the purpose of Annual General Meeting, in terms of Section 91 of Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management & Administration
- The Company is to provide all its members the facility to exercise their votes through electronic voting facility in association with Central Depository Service Limited (CDSL). Members holding shares as on cut-off date of 03rd September 2022 may cast their vote electronically

Members are informed that:

- In compliance with the above circulars and owing to the difficulties involved in dispatching the physical copies, kindly note that electronic copies of the Notice of the AGM and Annual Report for FY2021-2023 will be sent to all the Members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) within the prescribed timeline. The notice of the 40th AGM and Annual Report for FY 2021-2022 will also be made available on the Company's website, at www.mediaoneglobal.in, Stock Exchange websites and on the depositories' website. These documents can also be downloaded from www.mediaoneglobal.in as well as on the websit
- The businesses as set forth in the Notice of 40th AGM may be transacted through e-voting
- Voting through electronic mode shall commence on Wednesday, 07th September 2022 at 9.00 am and ends on Friday, 09thSeptember 2022 at 5.00 pm.
- Voting through electronic mode shall not be allowed beyond 5.00 pm on 09thSeptember 2022.
- (e) A copy of notice is available on the website of the Company a www.mediaoneglobal.inand also on the website of CDSL at www.evotingindia.com.
- Members may refer the instruction on e-voting contained in the Notice or refer the Frequently asked questions (FAQ) and user manual on the e-voting website of CDSL for clarification in regard to electronic voting.
- In case of any queries regarding the process and manner of electronic voting, members may refer to CDSL through email at helndesk evoting@cdslindia.com or to the share transfer agent of the Company at Cameo Corporate Services Limited. Email:kandhimathio
- cameoindia.com Any person who acquire shares of the Company becomes a member of Company after the dispatch of the Notice of the AGM and holds shares as on the cut-off date i.e. 03rd September 2022 may obtain the login ID and password by sending a request at investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.com. However, if a person is already registered with CDSL for e-voting, then the existing user ID and password can be used
- The members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their voted
- The company has appointed Ms. Lakshmmi Suhramanian. Senior Partner, M/s Lakshmmi Subramanian & Associates, Practising Company Secretaries, having office at Murugesa Naicker Complex, No.81, Greams Road, Chennai-600006 as the scrutinizer to scrutinise the e-voting process and poll at AGM in a fair and transparent manner.
- The results of e-voting will be announced by the Company on its websit and also to the stock exchange.

By order of the Board For Media one Global Entertainment Limited

Place: Chennai Date : 17 August 2022

SURYARAJ KUMAR **Managing Director**

Place: Chennai Date: 12.08.2022 For Rai Television Network Limited Managing Director Raaihendhran M DIŃ: 00821144

NAME CHANGE D.VISHAL KUMAR KHATRI,

K.H.Sunil Kumaar, Date of Birth: 20.08.1995, Residing at No.68, 2nd Floor. Palaniappa Nagar, 3rd Cross Street, Vanagaram, Chennai 600 095, shall henceforth known

D VISHAL KUMAR KHATRI

S.VISHAL KUMAR KHATRI Place: Chennai Date: 17th August 2022



CAMEO CORPORATE SERVICES LIMITED

Ref: CAM/IPS/EMAIL/2022

16th August 2022

The Company Secretary,
I POWER SOLUTIONS INDIA LIMITED
NEW NO 17 OLD NO 7/4
VAIGAI STREET
BESANT NAGAR
CHENNAI- 600090

Dear Sir,

Sub: Sending of Annual Report with Notice-2021-22 through Email- Reg.

As per your request for sending Annual Report through Email to the shareholders of your company In-view of the continuing COVID-19 pandemic, the Ministry of Corporate Affairs (MCA), has vide its Circular no.02/2022 dated May 5, 2022 read with Circular No.20/2020 dated May 05, 2020 read With circulars nos.14/2020 and 17/2020 dated April 8, 2020 and April 13, 2020 respectively and Circular no.02/2021 dated January 13, 2021, Circular no.21/2021 dated December 14, 2021 in relation to Clarification on holiding of Annual general meeting (AGM) through videoconferencing (VC) or other audio visual means (OAVM)" (collectively referered to as" MCA Circular") and Securities and Exchange Board India ("SEBI") vide its Circular of 2020 SEBI/HO/CFD/CMDI/CIR/P/202079 dated May 12, read with Circular no.SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 2021 15, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 in relationto "Relaxation from compliance with certain provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 due to the Covid-19 pandemic" (collectively referred to as "SEBI Circulars") Permitted presence of the Members at a common venue. In compliance with MCA Circulars and SEBI Circulars, the AGM of the members of the Company is being held through VC/OAVM. We have send Email to the shareholders on 1039 on 16.08.2022. The details of Email sent/returned is given below:

Description	No.of Holders		*:**
Total Email Sent on 16.08.2022	1039		
Email returned undelivered		a . ~ ,	
Invalid Email		•	
Emails sent successfully	1039		
		,	*

This is for your kind information.

Thanking you,

Yours faithfully,

For CAMEO CORPORATE SERVICES LIMITED

P.Muralidharan

Joint Manager (Shares)